

JOINT ACTION COUNCIL OF COLLEGE TEACHERS (JAC), TAMIL NADU

- ASSOCIATION OF UNIVERSITY TEACHERS (AUT)
- TAMILNADU GOVERNMENT COLLEGE TEACHERS' ASSOCIATION (TNGCTA)
- MADURAI KAMARAJ, MANONMANIAM SUNDARANAR, MOTHER TERESA AND ALAGAPPA UNIVERSITY TEACHERS ASSOCIATION (MUTA)

ADDRESS: AUT OFFICE, 134, (OLD No.68), RAMA LANE, NUNGAMBAKKAM, CHENNAI

PROF.S.SUBBARAJU
CONVENER
9443970510

PROF.N.SHETTU
SECRETARY
9444350860

PROF.S.SIVAKUMAR
TREASURER
9443465973

06.12.2017

அன்பார்ந்த தோழர்களே!

வணக்கம். மத்திய அரசு, ஏழாவது UGC ஊதியக்குழு அறிக்கையின் அடிப்படையில், தனது கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களை அமல்படுத்துவதற்கான அறிவிக்கையை கடந்த 02.11.2017 அன்று வெளியிட்டது. கடந்த பிப்ரவரி 2017 இல் சமர்ப்பிக்கப்பட்ட ஊதியக்குழு அறிக்கையை மத்திய அரசு இரகசியமாக வைத்திருந்தது அப்பெக்டோ உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் அமைப்புகளாலும் கண்டிக்கப்பட்டது. அப்பெக்டோ உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் அமைப்புகளின் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகே இவ்வூதிய மாற்று விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அறிவிக்கையில் உள்ள முக்கியமான குறைபாடுகள்:

1. இந்த புதிய ஊதிய விகிதங்களை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் மானியம் தற்போதுள்ள 80% இருந்து 50% ஆக குறைந்துள்ளது. மேலும் மானியம் வழங்கப்படும் காலமும் குறைக்கப்பட்டுள்ளது.
2. Ph.D ஊக்க ஊதிய உயர்வு மறுக்கப்பட்டுள்ளது.
3. உதவிப் பேராசிரியர் துவக்கி ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.
4. தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சுயநிதிப்பிரிவில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய மாற்றம் பற்றிய பரிந்துரை ஏதும் இல்லை.
5. Grade II முதல்வர்களின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.
6. சென்ற ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்படவில்லை.

இந்த UGC ஊதிய மாற்று அறிவிப்பில் மேலும் பல குறைபாடுகள் உள்ளது. ஆசிரியர்களின் பணி மேம்பாடு பற்றி அடுத்து UGC அறிவிக்கவுள்ள விதிமுறைகள் கடுமையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

11.11.2017 அன்று புதுடெல்லியில் கூடிய அப்பெக்டோவின் தேசியச் செயற்குழு, இவை அனைத்தையும் பரிசீலித்து, இவ்வூதிய விகிதங்களில் உள்ள மேற்சொன்ன குறைபாடுகளை நீக்கி இந்தியா முழுவதும் உடனே ஒரே மாதிரியாக அமல்படுத்தவும் அதற்கு மத்திய அரசு போதிய நிதியினை வழங்கிட வலியுறுத்தியும் மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 30.11.2017 அன்று கல்லூரி மட்டத்தில் இயக்கம் நடத்துவதென்றும், 12.12.2017 அன்று மாநிலத் தலைநகரங்களில் தர்ணா, பட்டினிப்போராட்டம் போன்ற இயக்கம் நடத்த அப்பெக்டோ அழைப்பு விடுத்தது. 27.11.2017 அன்று சென்னையில் சந்தித்த ஜே.ஏ.சி பொறுப்பாளர்கள், தற்போது கல்லூரிகளில் பருவமுறைத் தேர்வு நடைபெற்று வருவதால் கல்லூரி மட்டப் போராட்டம் (30.11.2017) நடத்த இயலாது எனவும், **அப்பெக்டோ அறிவித்துள்ள 12.12.2017 போராட்டத்தினை தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் முன்பும் மாலை நேர ஆர்ப்பாட்டமாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.** இப்போராட்டத்தில் அந்தந்த பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்புகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். 12.12.2017 மாலை நேர ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகரமாக நடத்திட அனைத்து உறுப்புச்சங்க நிர்வாகிகளும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தமிழகத்தில் UGC ஊதிய விகிதங்களை உடனே அமல்படுத்திட வேண்டுமென வலியுறுத்தி ஜே.ஏ.சி சார்பாக முதலமைச்சர், உயர்கல்வி அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் உயர்கல்விச்செயலர் ஆகியோருக்கு கடிதம் அளித்துள்ளோம். இது சம்பந்தமான கோப்பு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்விச்செயலர் தெரிவித்தார்.

பணி மேம்பாடு, இளையோர் முதியோர் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட ஜே.ஏ.சி கோரிக்கைகள் குறித்தும் உயர்கல்விச் செயலரிடம் பேசியுள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து ஜே.ஏ.சி திட்டமிடவும். நன்றி!

தோழமையுடன்,



(பேரா.எஸ்.சுப்பாராஜு)

அமைப்பாளர், JAC